


மற்றவர்களுடன் பகிரப்படும்
இடங்களில் இருக்கும்போது உங்கள்
பொறுப்பை மனதிற்கொள்ளுங்கள்



நல்ல
கைச்சுகாதாரத்தைப்
பேணுங்கள்



மற்றவர்களிடமிருந்து
1.5 மீட்டர்
தள்ளியிருங்கள்



உடல்நிலை
சரியில்லையென்றால்
வீட்டிலே இருங்கள்



COVID-19 க்குரிய
அறிகுறிகள் இருந்தால்
சோதனை ஒன்றை
மேற்கொள்ளுங்கள்

சமீபத்திய கட்டுப்பாடுகள் மற்றும் பிந்திய
தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள:

covid19.act.gov.au



CANBERRA
STRONG
TOGETHER